



(ஏழாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 466.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 யூன் 26, வெள்ளிக்கிழமை, பி.ப. 1.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

5451/ '14

1.

கௌரவ புத்திக பதிரண,— மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் ஆறுகளைச் சார்ந்ததாக அனுமதியற்ற மணல் அகழ்ந்தெடுத்தல், இரத்தினக்கல் அகழ்வு மற்றும் தங்க அகழ்வு நடைபெறுகின்றதென்பதையும்;
- (ii) இதனால் ஆறுகளுக்கு பாரியளவில் சேதமேற்படுகின்றதென்பதையும்;
- (iii) இது மக்கள் வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும்;
- (iv) ஏற்புடைய நிறுவனங்களில் மேற்படி முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்க போதியளவு வசதிகள் இல்லையென்பதையும்

அவர் அறிவாரா?

- (ஆ) (i) ஆறுகளைச் சார்ந்ததாக இடம்பெறுகின்ற குறிப்பிட்ட முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
 - (ii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை;
 - (iii) 2013.01.01 ஆந் தேதியிலிருந்து 2014.06.30 ஆந் தேதி வரை (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட தவறுகள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;
 - (iv) அவை சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் ஒவ்வொரு முறைப்பாட்டுக்கிணங்க வெவ்வேறாக யாவை
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) மேற்படி சுற்றாடல் சேதங்களைத் தடுக்க தற்போது நிலவுகின்ற சட்டமுறைமை போதுமானதாக உள்ளதா;
 - (ii) இன்றேல், நிலவுகின்ற சட்டங்களை மாற்றியமைக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

2.

கௌரவ சுசந்த புஞ்சி நிலமே,— மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) மகாவலி 'சீ' வலயத்திற்குரிய அல்ல - கந்தளாய்த் திட்டத்தின் கீழ் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கென விவசாய சங்கங்களினூடாக தற்காலிக தொழிலாளர்கள் ஆட்சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேலே குறிப்பிட்டவாறு தற்காலிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களின் பெயர், முகவரி, மற்றும் சேவைக்காலம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) சுமார் 8 வருட காலமாக தற்காலிகத் தொழிலாளராகப் பணிபுரிந்துள்ள அல்ல வீதி, சூரிய புர, கந்தளாயில் வசிக்கும் திருமதி எஸ்.எம். அபே மெனிக்கேயின் தொழில் கடந்த சனவரி மாதம் தொடக்கம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் யாதென்பதையும்;
- (iv) புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரான காலத்தில் மேலே குறிப்பிட்டவாறு தொழில் இழக்கச் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (v) இவர்களின் பெயர், முகவரி, மற்றும் பணியாற்றிய மகாவலி வலயம் ஆகியவை யாவையென்பதையும்;
- (vi) மேலே குறிப்பிட்டவாறு தொழில்களை இழந்த குழுவிற்கு தொழில்களைப் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;
- (vii) அது எத்திகதியில் என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல் ஏன்?

3.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனி 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டதொரு கம்பனியா என்பதையும்;
- (ii) அந்தக் கம்பனியின் பங்குகள் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) ஆமெனில், அதற்கான பங்குரிமைச் சான்றிதழ்கள் தற்போது அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iv) அவ்வாறான பங்கிலாபங்கள் அல்லது வேறு ஏதேனும் நலன்களைப் பெறாத பங்குதாரர்கள் இருக்கின்றார்களா என்பதையும்;
- (v) ஆமெனில், அதற்கான காரணம் யாதென்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6085/ '15

4.

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க,—வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2014 ஆம் ஆண்டு கிராமிய அபிவிருத்தித் திட்டம் அமுல்படுத்தப்பட்டதை அறிவாரா என்பதையும்;
- (ii) 2014.12.31 ஆம் திகதிக்கு வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்கள் மற்றும் 2014.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுமா என்பதையும்;
- (iii) மேற்படி கொடுப்பனவுகளைத் தாமதமடையச் செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

6098/ '15

5.

கௌரவ நலின் பண்டார ஜயமஹா,— உள்ளக போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) புகையிரதத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட மரபு முறைக்கமைய, புகையிரதப் பொது முகாமையாளராக சிரேஷ்ட பொறியியலாளரே நியமிக்கப்படுவார் என்பதையும்;
- (ii) அந்த மரபு முறைக்கமைய நியமிக்கப்பட்டிருந்த பதில் புகையிரதப் பொது முகாமையாளர் நீக்கப்பட்டு 2014.10.16 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் மூலம், சேவை மூப்பில் 09 வது இடத்திலுள்ள ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும்;
- (iii) அதன்படி நியமனம் பெற்றுள்ள தற்போதைய பதில் புகையிரதப் பொது முகாமையாளர் மாத்தறை - கதிர்காமம் புகையிரதப் பாதையை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கருத்திட்டப் பணிப்பாளராக செயலாற்றினார் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேலே அ(ii) இல் குறிப்பிடப்பட்டவாறு தகைமைகளைப் பூர்த்திசெய்திருந்த பதில் புகையிரதப் பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணம் யாதென்பதையும்;
- (ii) அவ்வாறு நீக்கியதில் ஏதேனும் அநீதி அல்லது முறைகேடு ஏற்பட்டிருப்பின் அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

6103/ '15

6.

கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன,— மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புரநெகும் கருத்திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் பெறுமதி மற்றும் மேற்படி கருத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ள திகதி தனித்தனியே யாவை என்பதையும்;
- (iii) புரநெகும் கருத்திட்டமொன்றாக கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தேர்தல் தொகுதியின் சீதாவக்க பிரதேச சபையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பிலிப் குணவர்த்தன ஞாபகார்த்த நூலகக் கட்டடத் தொகுதியின் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6104/ '15

7.

கௌரவ எச்.ஆர். மித்ரபால,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு ரூபா 10,000 சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்ததா என்பதையும்;
- (ii) மேற்படி பிரேரணையை சமர்ப்பித்தது கௌரவ ரணில் விக்கிரமசிங்கவா அல்லது, சனாதிபதி வேட்பாளர் ஒருவரான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களா என்பதையும்;
- (iii) இன்றேல், அதனைச் சமர்ப்பித்தவர் யார் என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) 100 நாள் வேலைத்திட்டத்தின் காலஎல்லை தற்போது நிறைவடைந்துள்ள போதிலும், மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுக்கு அமைய இதுவரை வழங்கப்பட்டிருப்பது ரூபா 5000 மாத்திரமே என்பதை அவர் அறிவாரா?

- (இ) (i) சம்பள அதிகரிப்பு தொடர்பான எஞ்சிய ரூபா 5000 ஐ யூன் மாதத்தில் பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதையும்;
- (ii) இன்றேல், அதற்கு மேலும் காலஅவகாசம் அவசியமாயின், அது எத்திகதி வரை என்பதையும்;
- (iii) எஞ்சிய ரூபா 5000 மற்றும் சகல கொடுப்பனவுகளும் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படுமாயின், அத்திகதி யாது என்பதையும்;
- (iv) அதற்கமைய நிலுவைச் சம்பளம் மற்றும் எஞ்சிய சம்பளம் செலுத்தப்படும் திகதி யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) (i) அரசாங்கம் சம்பளம் செலுத்துவதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து கடன் தொகையொன்றை பெற்றுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தொகை யாது என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

5454/ '14

8.

கௌரவ புத்திக் பதிரண,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு சொந்தமாகவுள்ள முன்னேற்றமடையாத தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு முன்னேற்றகரமான மனித மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படும் நவீன உபகரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி நவீன உபகரணங்கள் எத்தகைய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும்;

(iv) மேற்படி உபகரணங்களுக்காக செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

6032/ '15

9.

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) யான்ஓயா நீர்ப்பாசன கருத்திட்டத்தை செயற்படுத்துகின்றபோது கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய, 232 ஏ, பம்புருகஸ்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்ற 176 குடும்பங்களை அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மக்களுக்கு புதிதாக காணி வழங்குகின்ற போது, இவர்கள் யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நல்கிய ஒத்துழைப்பிற்காக தனித்துவமாகக் கவனிப்பதற்கும், இவர்களது ஆரம்ப வதிவிடங்களுக்கு அண்மித்துள்ள பிரதேசங்களிலிருந்து காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) இவர்கள் தற்போதுகூட பயிர்ச் செய்கையை மேற்கொள்கின்ற வயல் காணிகளில் யான்ஓயா புதிய நீர்த்தேக்கத்தில் மூழ்காத வயல் காணிகளை இவர்களுக்கே பெற்றுக்கொடுப்பாரா என்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் புல்மோட்டை வரை நிர்மாணிக்கப்படுகின்ற அணைக்கட்டின் வடக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள புதர்க் காடுகளைக் கொண்டுள்ள நிலப்பரப்பிலிருந்து இவர்களுக்குத் தேவையான மேட்டுநிலக் காணிகளை பெற்றுக்கொடுப்பாரா என்பதையும்;

(iv) பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் 5-6 ஏக்கர் பரப்பளவில் பயிர்செய்கையை மேற்கொண்ட மேற்படி மக்களுக்கு தற்போது வழங்குவதற்கு உத்தேசமாயுள்ள மேட்டுநிலக் காணி ½ ஏக்கர் மற்றும் வயல் காணி 11/2 ஏக்கர்களுக்கு பதிலாக மேட்டுநிலக் காணி 1 ஏக்கரையும் வயல்காணி 2 ஏக்கர்களையும் பெற்றுக்கொடுப்பதை அங்கீகரிப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

6088/ '15

10.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 / 2015 பெரும்போகத்தில் நெற் செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம் வழங்கப்படுமென 2015 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பிரேரிக்கப்பட்டதன் பிரகாரம், மேற்படி நிவாரணத் தொகை தற்போது செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) பதுளை மாவட்ட நெற் செய்கையாளர்களுக்கு மேற்படி நிவாரணத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நிதி ஏற்பாடு 2014/11/21 ஆம் திகதியளவில் கிடைக்கப்பெற்றிருந்ததா என்பதையும்;
- (iii) ஆமெனின், மேற்படி விவசாயிகளுக்கு மேற்குறிப்பிட்ட நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படுவதை தாமதிப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (iv) பதுளை மாவட்ட நெற் செய்கையாளர்களுக்கு மேலதிகமாக அனைத்து நெற் செய்கையாளர்களுக்கும் தாமதமின்றி விதை நெல் நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6100/ '15

11.

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) கம்பனி 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அடைந்துள்ள நட்டம் வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மேற்படி நிறுவனத்திற்கு பொதுத் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ள பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) கம்பனியின் தற்போதைய நிதி நிலைமை யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5459/ '14

12.

கௌரவ புத்திக பதிரண,— மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (I) இலங்கையின் பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக 2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட யமஹா XJ6 தொகுதியிலான மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
- (II) அதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (III) மேற்படி மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (I) ஒரு மோட்டார் சைக்கிளின் விலையைத் தீர்மானிக்கும்போது ஏற்புடையதாகின்ற மோட்டார் சைக்கிளின் அடிப்படை விலை, கப்பற் கட்டணங்கள், அரசாங்க வரிகள், ஏனைய செலவினங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (II) மேற்படி வகையிலான மோட்டார் சைக்கிள்களை இலங்கையின் சாதாரண வாகனச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;
- (III) ஆமெனில், மேற்படி மோட்டார் சைக்கிளின் விலை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6089/ '15

13.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு மொழிபெயர்ப்பாளர்கள் இறுதியாக ஆட்சேர்க்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;
- (ii) மேற்படி ஆட்சேர்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு யாது என்பதையும்;
- (iii) மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு புதிய சேவைப் பிரமாணக் குறிப்பொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) இன்றேல், அவ்வாறானதொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் பதவிகளுக்குத் தேவையான தகைமைகள் யாவை என்பதையும்;
- (ii) மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு அண்மித்த தகைமையாக அனுபவம் அல்லது குறித்த துறையில் கல்விபயின்றுள்ள டிப்ளோமா சான்றிதழ் தகைமையாக அங்கீகரிக்கப்படுமா என்பதையும்;
- (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (iv) இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற மொழிபெயர்ப்பு முறைகள் மற்றும் உரைப்பெயர்ப்புத் திறமைகள் பற்றிய டிப்ளோமா பாடநெறியை மொழிபெயர்ப்புத் தகைமையொன்றாக அங்கீகரிக்கப்படுகின்றதா என்பதையும்;
- (v) ஆமெனில், 2013 (2014) பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மேற்படி தகைமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்கள்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு (இல.1),— 7ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2010.07.09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், 2015 யூலை மாதம் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபை அமர்வு நேரம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 6.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

2.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு (இல. 2),— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது 2015 யூலை மாதம் 07 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்,— கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 ஓகத்து மாதம் 28 ஆம் திகதிய 1877/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 2.

ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 3.

தொழில் அமைச்சர்,— சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— தொழில் அமைச்சரினால் (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 4.

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 5.

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 6.

நாட்டைக் கட்டியெழுப்பதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 7.

நிதிச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 8.

பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 9.

தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 10.

பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 11.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "புகையிரத பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | | | |
|-------|--|---|--|
| (i) | அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — | ரூபா. 1,700,000,000 இலிருந்து
ரூபா. 2,200,000,000 வரை |
| (ii) | அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — | மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iii) | அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 6,102,000,000 இலிருந்து
ரூபா. 6,602,000,000 வரை |
| (iv) | அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 850,000,000 இலிருந்து
ரூபா. 1,000,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 12.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — ரூபா. 20,000,000 இலிருந்து
ரூபா. 25,000,000 வரை
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— 2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — ரூபா. 2,900,000,000 இலிருந்து
ரூபா. 2,500,000,000 வரை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — ரூபா. 1,500,000,000 இலிருந்து
ரூபா. 2,250,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 14.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — ரூபா. 120,000,000 இலிருந்து
ரூபா. 170,000,000 வரை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 15.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா. 260,000,000 இலிருந்து
ரூபா. 450,000,000 வரை
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி

கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 16.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 அம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சு	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சு	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சு	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிர்வாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சு	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சு	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்தத் திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், சேகரலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22.	மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	-	38,000,000	32,000,000	-	-	22
23.	மாவட்டச் செயலகம், அருராதபுரம்	27401	-	-	-	40,000,000	35,000,000	-	-	23
24.	மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	-	18,000,000	15,000,000	-	-	24
25.	வினையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	-	25
26.	தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு	17801	4,000,000	5,000,000	-	-	-	-	-	26
27.	கல்வி அமைச்சு	12601	-	-	-	680,000,000	675,000,000	-	-	27
28.	சுகாதார அமைச்சு	11101	-	-	-	710,000,000	653,000,000	-	-	28
29.	தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சு	18801	2,000,000	2,060,110	-	-	-	-	-	29
30.	அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	-	45,000,000	44,000,000	-	-	30
31.	சட்டமும் ஒழுங்கும் அமைச்சு	19001	-	-	-	83,000,000	60,000,000	-	-	31
	மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000		

(16)

2015 ஏப்பிரல் 10 ஆம் திகதி
கொழும்பு - 01.

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 29.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டதும், 2015.04.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 30.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.05.19ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(974 ஆம் இலக்க மது அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 31.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1983 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 2014.10.23 ஆம் திகதி சமர்ப்பிக் கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது ஆஸ்பத்திரியின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 32.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3)ஆம் பிரிவுகளின் கீழ், 2014.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் வருடத்தின் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புக்குட்படுத்தப் பட்டதுமான அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 33.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர்,— இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவிற்கமைய, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகளுடனான இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமா.

(தொழிநுட்பம், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.10.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 34.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 35.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை 2011,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2011 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 36.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.08.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 37.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.1),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் குவைட் நாட்டரசின் அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 38.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.2),— முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம் மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசு அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாக உள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 39.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல. 3),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2011 மார்ச் 28 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும், 2014.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 40.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.12.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 41.

மின்வலு, எரிசக்தி அமைச்சர்,— இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் மின்வலு, சக்தி அமைச்சரால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் பேரில் மின்சார (அனுமதிப்பத்திரம் தொடர்பில் விண்ணப்பித்தலும் விலக்களிப்பும்) தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 10 ஆம் திகதிய, 1883/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.11.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 42.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— (469 ஆம் அத்தியாயமான) தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 06 ஆந் திகதிய 1735/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.12.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

* 43.

ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2014, ஓகத்து 07) [1].

* 44.

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

45.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

46.

தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

47.

த இன்ஸ்ரிபியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் எக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

48.

மெடிசினா ஓல்ட்னேடிவா நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

49.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் — பரிசீலனை.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
